

பகுதி-அI.கோடிட்ட இடத்தை நிரப்புக:

6x1=6

1. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் _
2. மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை _____.
3. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று _____.
4. மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை _____.
5. உலக சதுரங்க வீரரை வெற்றி கொண்ட மீத்திறன் கணினியின் பெயர் _____.

6. இந்தியாவின் பறவை மனிதர் _____.

II. உரிய விடையை தேர்ந்தெடுத்து எழுதுக:-

6x1=6

7. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி _____.
அ. துருவப்பகுதி ஆ. இமயமலை இ. தமிழ் நாடு
8. சித்தம் என்பயதன் பொருள் _____.
அ. உள்ளம் ஆ. மணம் இ. குணம்
9. கதிரவனின் மற்றொரு பெயர் _____
அ. புதன் ஆ.ஞாயிறு இ. சந்திரன்.
10. 'மா' என்னும் சொல்லின் பொருள் _____.
அ. மாடம் ஆ. வானம் இ. விலங்கு
11. தாய்மொழியில் படித்தால் _____ அடையலாம்.
அ. பன்மை ஆ. மேன்மை இ. பொறுமை
12. நுட்பமாகச் சிந்தித்து அறிவது.
அ. நூலறிவு ஆ. நுண்ணறிவு இ. பட்டறிவு

III. பொருத்துக:

6x1=6

13. இன்பத்தமிழ் - ஆர்னித்தாலஜி
14. கணினி + தமிழ் - மலர்தல்
15. அலர் - டிப் புளு

16. பறவை பற்றிய படிப்பு - பாரதிதாசன்

17. மீத்திறன் கணினி - ரோபோ

18. சோபியா - கணினித்தமிழ்

IV. மனப்பாடம்:

5+2=7

19. "தமிழுக்கும் அமுதென்று பேர்" எனத் தொடங்கும் இன்பத்தமிழ் பாடலை 6 வரிகளை எழுதுக
20. "அன்பிலார் எல்லாம்" எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக:

பகுதி-ஆV. கீழ்க்காணும் குருவினாக்களுள் ஐந்து வினாக்களுக்கு மட்டும்விடையளி:

5x2=10

21. நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீகள்?
22. எங்கெல்லாம் செந்தமிழின் புகழ் எட்ட வேண்டும்?
23. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
24. காணி நிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன யாவை?
25. உயிருள்ள உடல் எது?
26. மனிதர்களுக்கு வெற்றி தருவது எது?
27. மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?

VI. கீழ்க்காணும் சிறுவினாக்களுள் ஏதேனும் மூன்றனுக்கு மட்டும்விடையளி:-

3x3=9

28. இயற்கை போற்றத்தக்கது ஏன்?
29. இன்பத்தமிழ் - பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டினை எழுதுக.
30. செயற்கைக்கோள் எவற்றிற்கு எல்லாம் பயன்படுகிறது?
31. நாளை மனிதனின் வாழ்வு எவ்வாறு இருக்கும்?
32. சிலப்பதிகாரப் பாடலின் பொருளை எழுதுக.

VII கீழ்க்காணும் குறு வினாக்களுள் ஏதேனும் ஐந்தனுக்கு மட்டும்

விடையளி:

5x2=10

33. ஐம்பெருங்காப்பியங்களைக் குறிப்பிடுக?
 34. பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?
 35. வலசையின் போது பறவைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?
 36. ரோபோ என்னும் சொல் எவ்வாறு உருவானது?
 37. "ஊப் புளு" - மீத்திறன் கணினி பற்றி எழுதுக.
 38. சிட்டுக் குருவிகளின் அழிவுக்கு காரணங்கள் இரண்டை எழுதுக?
 39. தமிழ் மூத்தமொழி எனப்படுவது எதனால்?
- VIII.கீழ்க்காணும் சிறுவினாக்கள் ஏதேனும் மூன்றனுக்கு மட்டும்

விடையளி:-

3x3=9

40. தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம் தருக?
41. சிட்டுக்குருவியின் வாழ்க்கை பற்றிச் சிறுகுறிப்பு வரைக
42. எந்திர மனிதனின் பயங்களை விளக்குக.
43. துருவப் பகுதிகளில் ஆய்வு செய்ய எந்திர மனிதர்களை அனுப்புவதின் காரணம் யாது?
44. அஃறிணை, பாகற்காய் என்னும் சொற்களின் பொருள் சிறப்பு யாது?

பகுதி-இ

IX. கீழ்க்காணும் வினாக்களுள் எவையேனும் ஒன்றனுக்கு மட்டும்

விடையளி:

1x5=5

45. இன்பத் தமிழை பாரதிதாசன் எவ்வாறு சிறப்பிக்கிறார்
46. பாரதியார் பற்றி குறிப்பு எழுதுக.
47. தமிழ் மொழியின் சிறப்புக் குறித்து ஐந்து வரிகளில் எழுதுக.
48. திருக்குறள் - நூல் குறிப்பு தருக?

X. கீழ்க்காணும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி: 5x1=5

நீதிநெறி வழுவாமல் நிற்க வேண்டும்.
நெஞ்சார உண்மைதனைப் பேச வேண்டும்.
ஓதிமறை உயர்ந்தவரை மதிக்க வேண்டும்.
ஒப்பற்ற ஆசான்சொல் கேட்க வேண்டும்.
ஆதியிலே வாழ்ந்தமுறை நினைக்க வேண்டும்.
ஆபத்தில் உற்றவர்க்கு உதவ வேண்டும்.

வினாக்கள்:

49. எந்நெறியில் நிற்க வேண்டும்?
50. உண்மையை எங்ஙனம் பேச வேண்டும்?
51. யாரை மதிக்க வேண்டும்?
52. யார் சொல்லை கேட்க வேண்டும்?
53. இப்பாடலுக்கு ஏற்ற தலைப்பு தருக?

XI.கீழ்க்கண்ட பத்தியை படித்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையளி:

5x1=5

மரங்கள் நமக்கு மிகவும் பயன் உள்ளவை ஆகும். அவை நமக்கு மரத்துண்டுகளையும், விறகுகளையும் தருகின்றன. மரத்துண்டுகள் நாற்காலிகள், மேசைகள் மற்றும் பலவகை மரப்பொருள்கள் செய்ய பயன்படுகின்றன. சிலமரங்களின் விதைகளிலிருந்து எண்ணெய் பெறப்படுகிறது. சில மரங்களின் இலைகளும் கனிகளும் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.

வினாக்கள்:

54. நமக்கு மிகவும் பயன் உள்ளவை எவை?
55. மரத்துண்டுகள் எவற்றை செய்ய பயன்படுகின்றன?
56. மரங்களின் விதைகளிலிருந்து எதை பெறப்படுகிறது?
57. எதிலிருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகிறது?
58. மரங்கள் நமக்கு மரத்துண்டுகளையும் தருகின்றன.

XII. நுண்ணறிவு வினா:

2X1=2

59. உனக்குத் தெரிந்த சாதனையாளர் பெயர்கள் இரண்டினை எழுதுக: